

வெளியிடுபவர்

பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம்

திகதி

2024 நவம்பர் 27

நாணயக் கொள்கை மீளாய்வு: இல. 06 - 2024 நவம்பர்

இலங்கை மத்திய வங்கி ஓரிரவு கொள்கை வீதத்தினை அறிமுகப்படுத்துவதுடன் அதன்
நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை மேலும் தளர்த்துகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது 2024 நவம்பர் 26ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை மேலும் தளர்த்துவதற்கும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஓரிரவு கொள்கை வீதத்தினை 8.00 சதவீதமாக நிர்ணயிப்பதற்கும் தீர்மானித்துள்ளது. இம்மாற்றத்துடன், கொள்கை வட்டி வீதத்தின் குறைப்பானது நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின் தொழிற்பாட்டு இலக்காகத் தொடர்ந்து தொழிற்படுகின்ற சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதத்தின் தற்போதைய மட்டத்திலிருந்து ஏறத்தாழ 50 அடிப்படைப் புள்ளிகளாக அமையும்.

பணவீக்கமானது 5 சதவீதம் கொண்ட பணவீக்க இலக்கை நோக்கி நகர்வதனை நிச்சயப்படுத்துகின்ற அதேவேளை, பொருளாதாரம் அதன் முழுமையான இயலாவினை அடைவதற்கு ஆதரவளிக்கும் பொருட்டு இடர்நேர்வுகள் மற்றும் நிச்சயமற்றதன்மைகள் உள்ளடங்கலாக தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டுப் பொருளாதார அபிவிருத்திகளின் அனைத்தையுமுள்ளடக்கிய மதிப்பீடொன்றினைத் தொடர்ந்து நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை தளர்த்துவதற்கான தீர்மானத்தை சபை மேற்கொண்டது. குறிப்பாக, அண்மையில் கிடைப்பனவாகவுள்ள தரவுகளுக்கமைய, அடிப்படைப் பணவீக்க அழுத்தங்கள் மற்றும் பணவீக்க எதிர்பார்க்கைகள் என்பவற்றின் மேலதிக மிதமடைதலுடன் அண்மைய காலத்தில் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க ஆழமான பணச்சுருக்க நிலைமைகள், வெளிநாட்டுத் துறையில் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க மேலான அபிவிருத்திகள் மற்றும் சந்தைக் கடன்வழங்கல் வீதங்களில் குறைவொன்றிற்கான இடைவெளி போதுமானளவு காணப்படாமை என்பன நாணயக் கொள்கையினை மேலும் தளர்த்துவதற்குச் சபையைத் திருப்திப்படுத்தக்கூடிய முக்கிய காரணிகளாகக் காணப்பட்டன.

ஓரிரவு கொள்கை வீதத்தின் அறிமுகம்

2024 நவம்பர் 27 தொடக்கம் நடைமுறைக்கு வரும் விதத்தில் மத்திய வங்கியும் அதன் இரட்டைக் கொள்கை வட்டி வீதப் பொறிமுறையிலிருந்து ஒற்றைக் கொள்கை வட்டி வீதப் பொறிமுறையொன்றிற்கு நகர்ந்தது. இதற்கமைய, இதன்பின்னர் மத்திய வங்கி அதன் நாணயக் கொள்கை நிலைப்பாட்டினைச் சமிக்ஞை செய்வதற்கும் தொழிற்படுத்துவதற்குமான முதலாந்தர நாணயக் கொள்கைக் கருவியாக ஓரிரவு கொள்கை வீதம் தொழிற்படும். மேலும், ஒற்றைக் கொள்கை வட்டி வீதப் பொறிமுறைக்கான இம்மாறுதலுடன் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம்

என்பன மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்களாகக் கருத்திற்கொள்ளப்படாது.¹

துணைநில் வசதிகளிற்கு விதிக்கப்படும் வீதங்களான துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பன மத்திய வங்கியுடனான ஓரிருவு கொடுக்கல்வாங்கல்களில் பங்கேற்கும் நிறுவனங்களிற்குத் தொடர்ந்தும் கிடைப்பனவாகக் காணப்பட்டு, ± 50 அடிப்படைப் புள்ளிகளைக் கொண்ட எல்லையொன்றுடன் ஓரிருவு கொள்கை வீதத்துடன் இணைக்கப்படும். இதற்கமைய, துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பன முறையே 7.50 சதவீதமாகவும் 8.50 சதவீதமாகவும் காணப்படும்.


முதன்மைப் பணவீக்கமானது அண்மைய காலத்தில் தொடர்ந்தும் எதிர்மறையாகக் காணப்படுமென எறிவுசெய்யப்பட்டுள்ளது.

செத்தெம்பரில் எதிர்மறையாகத் திரும்பிய கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டிற்காண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2024 ஒத்தோயரில் எதிர்மறையான வீச்சில் தொடர்ந்தும் காணப்பட்டது. மின்சாரத் தீர்வைகள் மற்றும் உள்நாட்டு எரிபொருள் விலைகள் என்பவற்றிற்கான முன்னைய கீழ்நோக்கிய திருத்தங்கள் மற்றும் மிதமடைந்த கேள்வி அழுத்தங்களிற்கு மத்தியில் தளம்பலடையும் உணவு விலைகளின் மெதுவடைதல் என்பவற்றினால் இது உந்தப்பட்டது. பொருளாதாரத்தின் அடிப்படைக் கேள்வி நிலைமைகளைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கமும் மிதமடைந்தது. எரிபொருள் விலைகள் மற்றும் போக்குவரத்துச் செலவுகளில் பாரியளவிலான கீழ்நோக்கிய சீராக்கங்களின் தாக்கங்கள் மற்றும் தளம்பலடையும் உணவு விலைகளில் குறைவு என்பவற்றின் முக்கிய காரணமாக முதன்மைப் பணவீக்கமானது எதிர்வருகின்ற மாதங்களில் முன்னர் எறிவுசெய்யப்பட்டதிலும் பார்க்க தாழ்ந்தளவிலான மட்டங்களில் தொடர்ந்தும் எதிர்மறையாகக் காணப்படுமென அண்மைய எறிவுகள் வெளிப்படுத்துகின்றன. இருப்பினும், பணவீக்கமானது பொருத்தமான கொள்கைச் சீராக்கங்களினால் ஆதரவளிக்கப்பட்டு 2025 நடுப்பகுதியிலிருந்து நேர்மறையாகத் திரும்பலடைந்து, நடுத்தர காலத்தில் 5 சதவீத இலக்கினைக் கொண்ட இலக்கிடப்பட்ட மட்டத்தினை நோக்கி படிப்படியாக ஒருங்கிணைந்து காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மையப் பணவீக்கமானது அடுத்த சில மாதங்களில் மேலும் மெதுவடையுமென எறிவுசெய்யப்பட்டுள்ள வேளையில் நடுத்தர காலத்தில் மையப் பணவீக்க உறுதிநிலைப்படுத்தலுடன் இப்போக்கின் திரும்பலொன்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, முன்னைய நாணயக் கொள்கை மீளாய்விலிருந்து பணவீக்க எதிர்பார்க்கைகள் மேலும் மிதமடைந்து காணப்படுகின்றன.

¹ இம்மாறுதல் தொடர்பில் மேலதிக விவரங்களைப் பெற்றுக்கொள்வதற்கு “இலங்கை மத்திய வங்கி ஓரிருவு கொள்கை வீதத்தினை அறிமுகப்படுத்துவதன் மூலமாக ஒற்றைக் கொள்கை வட்டி வீத பொறிமுறையொன்றினை நடைமுறைப்படுத்துகின்றது” தொடர்பிலான ஊடக அறிக்கையினையும் இதற்குரிய விளக்கக் குறிப்பினையும் பார்க்கவும். இவ்விளக்கக் குறிப்பினை https://www.cbsl.gov.lk/sites/default/files/concept_note_on_opr_e.pdf ஊடாகப் பெற்றுக்கொள்ளலாம்

முதன்மைப் பணவீக்க எறிவுகள்*: (காலாண்டு, கொ.நு.வி.சுட்டெண், ஆண்டிற்காண்டு, %)

2024 நவெம்பர் மாத நாணயக் கொள்கைச் சுற்றிக் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட எறிவுகளின் அடிப்படையிலமைந்துள்ளது



* வீச்சு வரைபடத்தில் காண்பிக்கப்பட்டுள்ள 2022 கா4 வரையான அடையப்பட்ட தரவுகள் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (2013=100, பருவகால ரீதியில் சீராக்கப்பட்டது) அடிப்படையிலமைந்துள்ள வேளையில், இக்காலப் பகுதிக்குப் பின்னான தரவுகள் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (2021=100, பருவகால ரீதியில் சீராக்கப்பட்டது) அடிப்படையிலமைந்துள்ளன.

குறிப்பு: வீச்சு வரைபடமானது படிப்படியாக மங்கலடைகின்ற நிறங்களுடைய நம்பிக்கை இடைவெளிகளைப் பயன்படுத்தி அடிப்படை எறிவுப்பாதையைச் சூழ்ந்துள்ள நிச்சயமற்றதன்மையத் தெளிவுபடுத்துகின்றது. வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள நம்பிக்கை இடைவெளிகள் நடுத்தர காலத்தில் பணவீக்கம் தளம்பலடையக்கூடிய பெறுமதிகளுக்குள்ளான வீச்சுகளை எடுத்துக்காட்டுகின்றது. உதாரணமாக, தடிப்பான பச்சை நிறப்படுத்தப்பட்ட பகுதியானது 50 சதவீத நம்பிக்கை இடைவெளிகளை எடுத்துக்காட்டி உண்மையான பணவீக்க விளைவு இவ்வீடைவெளிகளினூள் அமையப்பெறும் என்ற 50 சதவீத நிகழ்தகவினை உணர்த்துகின்றது. நம்பிக்கை இடைவெளிகள் நடை காலத்தில் பணவீக்கத்தின் எதிர்வுகூறலின் அதிகரிக்கின்ற நிச்சயமீன்மையினைக் காட்டுகின்றன

குறிப்பு: எதிர்வுகூறல் என்பது வாக்குறுதியோ அன்றில் கடப்பாடோ அல்ல.

2024 நவெம்பர் மாத எதிர்வுகூறல் சுற்றில் கிடைப்பனவாக இருந்த தரவுகள், மேற்கொள்ளப்பட்ட ஊகங்கள் மற்றும் தீர்மானங்கள் என்பவற்றை எறிவுகள் பிரதிபலிக்கின்றன. உலகளாவிய வலு மற்றும் உணவு விலைகள், இலங்கையின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளின் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி உத்வேகம், படுகடன் மறுசீரமைப்புச் சூழ்நிலையின் கீழான பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி எறிவுகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் எதிர்பார்க்கப்படுகின்ற உள்நாட்டு இறைப் பாதை மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் நாணயக்கொள்கை நிலையினால் குறித்துக்காட்டப்படுகின்ற உலகளாவிய நிதியியல் நிலைப்பாடுகள் போன்ற எதிர்வுகூறல்களின் மீதான நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும். மேலும், எறிவுகள் மாதிரியுருவிற்கு ஒத்திசைவான வட்டி வீதப் பாதை மற்றும் தோற்றம் பெறுகின்ற பேரண்டப்பொருளாதார பதிலிறுப்புக்கள் என்பன மீதான நிபந்தனைகளுக்குட்பட்டவையாகும். இவ்வுகங்களில் காணப்படும் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றம் எறிவுசெய்யப்பட்ட பாதையிலிருந்து அடையப்பட்ட பணவீக்கப் பாதை விலகுவதற்கு வழிவகுக்கக்கூடும்.

புவிசார் அரசியல் நிச்சயமற்றதன்மைக்கு மத்தியில் உலகளாவிய உணவு மற்றும் வலு விலைகள் மீதான சாத்தியமான மேல்நோக்கிய அழுத்தங்கள், உயர்ந்தளவிலான கூலிகளுக்கான கேள்வியின் சாத்தியமான அடைவு, வேளாண்மை உற்பத்தியைப் பாதிக்கின்ற சாத்தியமான பாதகமான வானிலை நிலைமைகள், எதிர்பார்க்கப்படுகின்ற இறைத் திரட்சிப் பாதையிலிருந்தான ஏதேனும் விலகல், உயர்ந்த மட்டங்களிலான சாத்தியமான விலைப் பெறுமானத்தேய்வு மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் கொள்கை மாற்றங்களின் காரணமாக ஏற்பட்டுள்ள சாத்தியமான இறுக்கமான உலகளாவிய பணவீக்கம் போன்ற காரணிகளிலிருந்து தோற்றம்பெறுகின்ற பணவீக்க எறிவுகளிற்கான மேல்நோக்கிய இடர்நேர்வுகள் காணப்படுகின்றன. அதேவேளை, பணவீக்க எறிவுகளுக்கான கீழ்நோக்கிய இடர்நேர்வுகள் ஏனையவற்றிற்கிடையில், அத்தியாவசியப் பொருட்களின் சாத்தியமான விலைக் குறைப்புக்கள், பொதுமக்களின் குறைவடைந்த கொள்வனவுச் சக்தியின் தொடர்ச்சியான தாக்கம் என்பவற்றினை உள்ளடக்குகின்றன.

பணவீக்கத் தோற்றப்பாட்டிற்கான ஏதேனும் மாற்றங்கள் பற்றி கிரமமானதோர் அடிப்படையில் பொது மக்களுக்குத் தொடர்புடைய தகவலற்றிந்த தீர்மானங்களைப் பொது மக்கள் மேற்கொள்வதனை இயல்பு செய்வதற்கு மத்திய வங்கி தொடர்ந்தும் அர்ப்பணிப்பட்டுள்ளது.

சந்தை வட்டி வீதங்கள் வீழ்ச்சியடைந்துள்ளதால் பரந்தளவில் உறுதிநிலைப்படுத்தப்பட்டுள்ளன

தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலைப்பாட்டிற்குப் பதிலிறுத்தும் விதத்தில் காலப்போக்கில் வீழ்ச்சியடைந்த சந்தை வட்டி வீதங்கள் பாரியளவில் உறுதிநிலைப்படுத்தப்பட்டுள்ளன. குறைவடைந்த சந்தைக் கடன்வழங்கல் வட்டி வீதங்களினால் ஆதரவளிக்கப்பட்டு, உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் மூலம் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன் 2024 மே தொடக்கம் தொடர்ந்தும் குறிப்பிடத்தக்களவு விரிவடைந்துள்ளது. தனியார் துறைக்கான கொடுகடன் தொடர்பிலான 2024இன் மூன்றாம் காலாண்டிற்கான துறைசார் தரவுகளும் சகல முக்கிய பொருளாதாரத் துறைகளில் பரந்த அடிப்படையிலான வளர்ச்சியினைக் காண்பிக்கின்றன. தனியார் துறைக்கான கொடுகடனின் விரிவாக்க உத்வேகமானது சாதகமான சந்தைக் கடன்வழங்கல் வட்டி வீதங்கள், உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கையின் எதிர்பார்க்கப்படும் விரிவாக்கம் மற்றும் மேம்படுகின்ற மனோபாவங்கள் என்பவற்றினால் தொடர்ந்தும் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, மேம்பட்ட இறைச் செயலாற்றும், சாதகமான பணவீக்கத் தோற்றப்பாடு மற்றும் ஒட்டுமொத்த நிலையான பொருளாதார நிலைமைகள் என்பன காரணமாக அரசு பிணையங்கள் மீதான விளைவு வீதங்களில் பதிவுசெய்யப்பட்ட அழுத்தமும் ஓரளவு தளர்வடைந்துள்ளது.

வெளிநாட்டுத் துறைத் தோற்றப்பாடானது மிகவும் சாதகமானதொன்றாகத் திரும்பலடைந்தது

ஏற்றுமதி வருவாய்களுடன் ஒப்பிடுகையில் இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட பாரியளவிலான விரிவாக்கமானது 2023இன் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2024 செத்தெம்பரில் முடிவடைகின்ற ஒன்பது மாத காலப்பகுதியில் வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைவதற்கு உந்துதலளித்தது. இருப்பினும், இக்காலப்பகுதியில் சுற்றுலாத்துறை மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்கள் என்பவற்றிலிருந்தான வருவாய்களில் ஏற்பட்ட மேம்பாடுகள் வெளிநாட்டுத் துறைக் கணக்கிற்கு நேர்மறையாகப் பங்களித்தன. இலங்கை ரூபாவானது ஐ.அ.டொலரிந்கெதிராக ஏறத்தாழ 11.0 சதவீதம் கொண்ட ஆண்டின் இதுவரையான காலப்பகுதியிலான உயர்வடைதலொன்றினைப் பதிவுசெய்தது. உள்நாட்டுச் சந்தையிலிருந்து குறிப்பிடத்தக்களவிலான வெளிநாட்டுச் செலாவணியினை மத்திய வங்கி கொள்வனவு செய்தலுடன் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2024 ஒத்தோபர் இறுதியளவில் ஐ.அ.டொலர் 6.5 பில்லியனாக (சீன மக்கள் வங்கியிடமிருந்தான பரஸ்பர பரிமாற்றல் வசதி உள்ளடங்கலாக) காணப்பட்டன. அதேவேளை, பன்னாட்டு நாணய நிதியத்துடனான விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டின் மூன்றாவது மீளாய்வு குறித்த அலுவலர் மட்ட உடன்படிக்கையொன்றினை இலங்கை அதிகாரிகள் எட்டினர். பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்டத்தின் தொடர்ச்சி, படுகடன் மறுசீரமைப்புச் செயன்முறையின் எதிர்பார்க்கப்படும் இறுதிப்படுத்தல் மற்றும் பல்புடை மற்றும் இருபுடை அபிவிருத்திப் பங்களாளர்களிடமிருந்தான தொடர்ச்சியான நிதியியல் ஆதரவு என்பன படுகடனை உருவாக்காத உட்பாய்ச்சல்களை மேம்படுத்தும் பொருட்டு மேற்கொள்ளப்படும் நாட்டின் முயற்சிகளுக்கு மத்தியில் வெளிநாட்டுத் துறைத் தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மை மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கை என்பவற்றினை மேலும் மேம்படுத்தும்.

உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைக்கு மேலதிக உத்வேகத்தினை தூண்டும் பொருட்டு நாணயக் கொள்கை நிலைப்பாடானது மேலும் தளர்த்தப்படுகின்றது

மேலே எடுத்துக்காட்டப்பட்டவை உள்ளடங்கலாக தற்போதைய மற்றும் எதிர் பார்க்கப்படும் பேரண்டப்பொருளாதார அபிவிருத்திகளைப் பரிசீலனையிற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது, 2024 நவம்பர் 26ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை மேலும் தளர்த்துவதற்கும் சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதத்தின் ஏறத்தாழ 8.50 சதவீதம் கொண்ட தற்போதைய மட்டத்துடன் ஒப்பிடுகையில் ஓரிரவு கொள்கை வீதத்தினை 8.00 சதவீதமாக நிர்ணயிப்பதற்கும் தீர்மானித்துள்ளது. இதுவரையான காலப்பகுதியில் பின்பற்றப்பட்ட தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை வழிமுறைகளின் பெறுபேறுகளில் சபை திருப்தியடைகின்ற அதேவேளை, பணச்சுருக்கச் சூழலொன்றிற்கு மத்தியில் சந்தைக் கடன்வழங்கல் வட்டி வீதங்களை தற்போதைய மட்டங்களில் உறுதிநிலைப்படுத்துவதானது மேலதிக கொள்கைத் தளர்வினை கவனமாகச் செயற்படுத்துவதற்கான வாய்ப்பினை மத்திய வங்கிக்கு அளிக்கின்றது. இது கேள்வியினைத் தூண்டி, உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைக்கு ஆதரவளித்து, பணவீக்கமானது நடுத்தர காலத்தில் அதன் இலக்கினை நோக்கி மீள்திரும்புவதற்குத் துணைபுரியக்கூடும். நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை மேலும் தளர்த்துவதற்கான தீர்மானமானது மேம்படுகின்ற வெளிநாட்டுத் துறைத் தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மையினாலும் ஆதரவளிக்கப்பட்டுள்ள வேளையில் தொடர்ச்சியான இறைத் திரட்சியிலும் சபை திருப்தியடைந்தது. இருப்பினும், நடுத்தர காலத்தில் 5 சதவீத பணவீக்க இலக்கினை அடையும் வேளையில் பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த ஆற்றலினை அடைவதற்கு ஆதரவளிக்கும் பொருட்டு அது தொடர்ந்து நிலைத்திருப்பதனை நிச்சயப்படுத்துவதற்குப் பேரண்டப்பொருளாதார அபிவிருத்திகளைச் சபை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து, தரவினால் உந்தப்பட்ட அணுகுமுறையொன்றினைப் பின்பற்றும்.

நாணயக் கொள்கைத் தீர்மானம்	ஓரிரவு கொள்கை வீதம்	8.00%
	<i>நியதி ஒதுக்கு விகிதம்</i>	<i>2.00%</i>

தகவல் குறிப்பு:

ஆளுநர் முனைவர் பி. நந்தலால் வீரசிங்க அவர்களின் தலைமையிலான ஊடக மாநாடு இலங்கை மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் 2024 நவம்பர் 27ஆம் திகதி மு.ப 11.30 மணிக்கு நடைபெறுமென்பதுடன் இது முகநூல் மற்றும் யு ரியூப் என்பவற்றின் வாயிலாக நேரலையாக இடம்பெறும்.

2025ஆம் ஆண்டிற்கான முதலாவது மீளாய்வாக அமையவுள்ள நாணயக் கொள்கை மீளாய்வு மீதான அடுத்த கிரமமான அறிக்கை வெளியீடானது உரிய காலத்தில் அறிவிக்கப்படும்.

* தரவு இணைப்புப் பெறுவழி: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/mpr06_2024_t.pdf